

- ▶ நியூ சவுத் வேல்ஸ் முழுவதும், இப்போது 11.88 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன! 16 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 92.7% ஆனோர் தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஒன்றைப் பெற்றுள்ளனர், அத்துடன் 83% ஆனோர் இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
- ▶ 12-15 வயதிற்குட்பட்டவர்களில் 76.6% ஆனோர், தடுப்பூசியின் ஒரு மருந்தளவைப் பெற்றுள்ளனர் மற்றும் 43.5% ஆனோர் இப்போது முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 345 கோவிட்-19 உள்நூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு, சமூகத்தில் உள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி. தடுப்பூசியே கோவிட்-19க்கு எதிரான எங்களது சிறந்த பாதுகாப்பாகும், அத்துடன் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கோவிட்-19க்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் பெரும்பாலான மக்கள், தடுப்பூசியைப் போட்டிருக்கவில்லை.
- ▶ உங்கள் கோவிட்-19 தடுப்பூசியை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து முன் வாருங்கள். இப்போது தடுப்பூசி ஒன்றைப் பெற்றுக்கொள்வது இலகுவாக இருப்பதைப்போல, முன்பு ஒருபோதும் இருந்ததில்லை.
- ▶ உங்களுக்கு ஏதேனும் நோயறிகுறிகள் இருந்தால், அல்லது கோவிட்-19 உள்ள நபரொருவருடன் நெருக்கமாக அல்லது தற்காலிகமாக நீங்கள் தொடர்பில் இருந்தால், தயவுசெய்து தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி, பரிசோதனையைச் செய்துகொள்ள முன்வாருங்கள். நீங்கள் முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டிருந்தாலும்கூட, இது முக்கியமானதாகும்.
- ▶ லீடன் (Leeton), மொரீ (Moree), கைரா (Guyra), குய்ரிண்டி (Quirindi), ஓல்ட் பார் (Old Bar), ஹரிங்டன் (Harrington) மற்றும் பூரொவா (Boorowa) உள்ளிட்ட, நோய்த்தொற்றாளர்கள் எவரும் அறியப்படாத பகுதிகளில் கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இந்தப் பகுதிகளில் உள்ள அனைவரும், நோயறிகுறிகளின் ஆரம்பத்தைக் கண்காணிக்குமாறு கடுமையாக வலியுறுத்தப்படுகின்றனர்.
- ▶ நவம்பர் 1 வரை, விக்டோரியாவிலிருந்து நியூ சவுத் வேல்ஸ்-க்குள் நுழையும் மக்கள், ஒரு பிரகடனப் பத்திரத்தைப் பூர்த்திசெய்வதுடன், 14 நாட்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். நவம்பர் 1 முதல், முந்தைய 14 நாட்களில் விக்டோரியாவில் இருந்த, தடுப்பூசியைப் போட்டிருக்காத நபர் ஒருவரால், விடுமுறை அல்லது பொழுதுபோக்கு ஒன்றிற்காக நியூ சவுத் வேல்ஸ்-க்குள் நுழைய முடியாமல் இருக்கும்.
- ▶ இந்த வார இறுதியில், மாநிலம் முழுவதும் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்காக, 40-ற்கும் மேற்பட்ட நேரடியாகச் செல்லக்கூடிய தடுப்பூசிக்கான மருத்துவ நிலையங்களை (walk-in vaccination clinics) உள்ளன.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கும், சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவதற்கும், அத்துடன் பரிசோதனையைச் செய்துகொள்ளத் தொடர்ந்தும் முன்வருவதற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.